

११

பிலிப்பைப்ரீஸ்

விடுதலைப்

பிரதூசத்தில்
ஏன் கணுபவம்

கலை. யானா

ஸ்ரீக் கணி

ରୋଗିପାତାପିଣ୍ଡି
ପିଣ୍ଡାନ୍ତାରି
ଶ୍ରୀକୃତ୍ସନ୍ଧାର
ମାଲପାତ୍ରା ନାନା

ପାଠ୍ୟ-ବିଷୟ
ମାଲପାତ୍ର

களங்கமில்லா
 உள்ளத்தோடும்,
 பாரிய எதிர்பார்ப்புக்க
 வோடும், எமது தேசத்தின்
விடுதலை காண

தங்கள் இனமையை அர்ப்பணித்துப்
 போராடிமடிந் தவர்களுக்கும்
 போராடும் உரிமை
 மறுக்கப்பட்டு உயிர்
 பறிக்கப்பட்ட ஏனைய
 போராளிகளுக்கும்
 மக்களுக்கும்
இந் நூல்

படையலாகட்டும்!

- முதற்பதிப்பு - 1986 வைகாசி
- வெளியீடு எண் 1
- விலை ரூபா 5-00

நான்கின்மூலக
 பின்னாட்டின்மூலக
 அதைப்பற்றிய மனம்
 தெரிவுவதற்கு குறை விடுவதே
நான் சீட்டுவிடு
 பாதுபாது நான்மூலி விடுவதே
 அதைப்பற்றிய மனம்
 தெரிவுவதற்கு குறை விடுவதே
 பின்னாட்டின்மூலக
 அதைப்பற்றிய மனம்
 தெரிவுவதற்கு குறை விடுவதே
நான் சீட்டுவிடு

- சமூக விஞ்ஞான கல்விக்கழகம்
- தமிழ்நாடு தொடர்புப் பகுதி

பதிய்புரை

தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஏற்பட பட்டுள்ள தொய்வானது இப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் அக்கறையுள்ளவர்களிடையே ஓர் தேடலை ஆரம்பித்துள்ளது. உண்மையில், தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை நடாத்துவதாகக் கூறப்படும் அமைப்புகளானவை தமது இலங்கையடைவதற்கு எந்தவொரு தெளிவான மார்க்கமும் செயற்படும் தன்மையுமின்றி இருப்பதை இன்று காணக்கூடிய தாகவுள்ளது.

இந்திலையில், எமது தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச் செல்வதாயின், அதற்குத் தெளிவான மார்க்கமும், போராட்டம் பற்றி விஞ்ஞான பூர்வமான அறிவும் அவசியமாகின்றது. இலங்கைபோன்ற அபிவிருத்தியடையாத மூன்றும் உலகநாடொன்றில் புரட்சி வெல்வதாயின் இந்நாட்டைப்பற்றிய சமூக, பொருளாதார, புவியியல் ஆய்வுகளும், அவற்றைப் பற்றிய கற்றலும் அவசியமாகும். அதேவேளை இலங்கையையொத்த சமூக, பொருளாதார அமைப்புடைய விவசாய நாடுகளில் நடந்த புரட்சியின் அநுபவங்களைப் படிப்பதும், அவர் அநுபவங்களை எமது குழலுக்கேற்பப் புரிந்துகொள்ளலும் ஆரோக்கியமானதாகும்.

மோரோ மூஸ்லிம் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து, அதனைத் தன்னுடன் இணைத்து, பிலிப்பைன்ஸின் ஓர் முழுமையான புரட்சிக்காக பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியினதும், புதியமக்கள் படையினதும் தலைமை

யில் வெற்றிகரமாக முன்னேறிக்கொண்டிருக்கும் வரலாற் றைக்கொண்டது — பிலிப்பைன்ஸ் புரட்சி. எனவே, எமது தொட்டில் புரட்சிக்கு வழிசமைப்போர் பிலிப்பைன்ஸ் அநு பவங்களைக் கற்றல் அவசியமாகும். இச் கற்றலானது எமது கடந்தகால தவறுகளைக் களைந்து, முன்னேற்றம் காண உதவுவதோடன்றி இவர்களின் வேலைமுறை, படையமைப்பட, ஆண்பெண் தோழர்கள் இனைந்து வேலை செய்வதில் ஏற் படும் நடைமுறைச் சிக்கல், அதனை வெற்றி கொள்ளும் ஒரை — இவையைனத்துக்கும் மேலாக அவர்களின் வெற்றிக்கு அடித்தளமாக அமையும் தோழர்களுக்கிடையிலான தோழமையுணர்வு, மக்களுக்கும்-கட்சிக்கும், கட்சிக்கும்-மக்களுக்குமிடையிலான உறவுகள், ஆழமான பிணைப்புக்கள் — நாம் படிக்கவேண்டிய அம்சங்களாகும். இவற்றைக் கற்பத ஆடாக சரியான அரசியல், இராணுவ மூலோபாயங்களையும், தந்திரோபாயங்களையும் வகுத்து எமது போராட்டத்தை நெறிப்படுத்துவது சாத்தியமாகும்.

இந்நோக்கிலேயே “பிலிப்பைன்ஸ் விடுதலைப் பிரதேசத் தில் என் அனுபவம்” என்னும் செல்வி யாமாடா மரிக்கோ என்னும் பத்திரிகையாளர் யப்பானிய மொழியிலெழுதிய கட்டுரையின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழ் வடிவத்தினை உங்கள் முன்வைக்கின்றோம். இக்கட்டுரை பிலிப்பைன்ஸ் புரட்சியைப் பற்றிய முழுப்படத்தினையும் காட்டி நிற்க வில்லை. எமது புரட்சிக்கு பிலிப்பைன்ஸ் புரட்சியின் அநுபவத்தையுணர்த்தும் ஒரு முன்னுரையாகவே இதனைச் கருதுகின்றோம்.

மேலும், மாற்றத்தை விரும்பும் மக்கள் ஆக்கமும் ஊக்கமும் தருவார்களாயின் புரட்சி பற்றிய தேடலுக்கு தொடர்ந்தும் களம் அமைத்துத் தருவோம்.

நன்றி!

தமிழீழம்,
19-05-86.

சமூக விஞ்ஞான கல்விக் கழகம்

தெற்கு ஹலோனில் பைக்கொல் மாகாணம். நமது கண்முன்னே தென்னந் தோட்டங்கள் பரந்து விரிந்து காட்சி யளித்தன. மரங்கள் வானத்தைத் தொடுவது போல் நிமிர்ந்து நின்றன. அவற்றுக்கு அப்பால் பனிப் புகார் போர்த்த மலைகள் தென்பட்டன. மலை அடிவாரத்தில் ஒருசில விவசாயிகள் எம் மை வழியனுப்பி வைத்தனர். காலீல 7 மணியளவில் நானும் அந்தப் பதினேழு வயதுப் பையனும் மலையேறத் தொடங்கினால்.

பாதை பாம்புபோல் வளைந்து நெளிந்து சென்றது.

அந்த ஒடுங்கிய பாதையில் ஒருவர் பிரயாணம் செய்வது கஷ்டம். ஜீன்ஸ், ரீசேட், ரப்பர் பாதணிகள் தரித்திருந்தான் அவன். தனது வீட்டு முற்றத்தில் நடமாடுவதுபோல் அம்மலைப் பாதையில் ஏறினால் அவன். ‘—’ சற்று நில் என்று சத்தமிட்டதும் சிரித்தபடியே ஒரு சிகரட்டைப் பற்ற வைத்துக்கொண்டு ‘உங்காக நடவடிக்கைகள்’ என்றுக்கினன். மாயோன் என்ற எரிமலையை நான் அண்ணேந்து பார்த்தேன். கண்களின் முன்னே அது ஒங்கி உயர்ந்து கம்பிர மாகக் காட்சியளித்தது.

“பைக்கொலின் பூஜிமலை அதுதான். ஆனால் அதை விடுதலை செய்வது இறுதி நடவடிக்கையாய் இருக்கலாம்.” என்றால் அந்தப் பையன்.

சிற்றுறு ஒன்றைத் தாண்டியபின் பனித்துளி படர்ந்த இலைகளைத் தவிர்த்து வந்த எமக்கு முன் பிரமாண்டமான தென்னந்தோட்டமும், வயல் நிலமும் எதிர்ப்பட்டன.

விவசாயக்குடிசைகள் அங்குமிங்குமாகக் காணப்பட்டன. வயலில் வேலை செய்துகொண்டிருந்த ஒரு விவசாயி அப்பையனே நோக்கி தன் கையை அசைத்தான். நாமும் வயல் களைக் கடத்து அப்பால் சென்றேம். அது ஒரு இரண்டு மணி நேரப் பயணம்.

“இதோ வந்துவிட்டோம்” என்று கூறிய பையன் ஒரு திசையைச் சுட்டிக்காட்டினான். அங்கு கிடுகுக் கொட்டில்கள் வரிசையாய் நின்றன. எனது நடை நின்றதும் நெற்றி வியர்வை ஓடி நிலத்தில் சிந்தியது.

குதாகலிக்கும் “செம் போராளிகள்”

எம் 16 றைபிள் ஏந்திய ஒரு படை வீரர் என்னை வரவேற்றார். நான் வியர்வை கொட்டுவதை பார்த்துப் புன்னகை செய்தவாறு “நீங்கள் இவ்வளவு தூரம் வந்தது மிகவும் நல்லது!” என்றார், அவர் தான் இம்முகாமின் தலைவர் தோழர் கர்லோஸ். 1972இல் ராணுவச் சட்டம் பிரகடனப் படுத்து முன் அவர் ஆயுதப் போராட்டத்தில் சேர்ந்தவர். காய்த்துப்போன உறுதியான அவரது உடல் அமைதியாகச் செயற்பட்டது.

“முதலில் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் நமது முகாமைச் சுற்றி தங்களை நான் கூட்டிச் செல்வேன்” சற்று கீழே இறங்கியதும் மேலும் உயரமான குடிசைகளை கிட்டினால். அங்கு கிற்றார் இசை செவிக்கு எட்டியது. முகாமிலிருந்த மிகப் பெரிய குடிசை “வன உண்டிச்சாலை” எனச் சொல்லப்பட்டது. அங்கு குழுமியிருந்தவர்கள் எல்லா கும் எமக்காக காத்திருந்தனர், அங்கிருந்த மொத்தம் 21

பேரில் அரைவாசிக்கு மேற்பட்டோர் பெண்கள். அப் பொழுது ஒரு பன்றியுடன் ஒரு விவசாயி வந்தார்.

நாம் சுயஅறிமுகம் செய்து கொள்ளத் தொங்கினேம். அது மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்தது. “எனது பெயர் நீ. நான் ஒரு முழுநேரச் செம் போராளி (புதிய மக்கள் படையின் கிராம வீரர்கள் “செம் போராளிகள்” எனப் படுவர்.) “நான் ஓர் அரசியல் கைதியாக இருந்தேன்.” என்று ஜூமான் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். ஓவ் வொருவரின் சுய அறிமுகத்தின் போதும் 18 வயது இளம் விவசாயி ஒருவன் கிற்றார் வாசித்தான்.

அந்த முகாமில் நடைபெறும் மாநாட்டுக்கு நகரிலிருந்து வந்த ஒரு இளம் போராளி சமூகமாயிருந்தார். இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு போரட்டத்தின் போது அவர் அரசு துருப்புக்களால் சடப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் மீட்கப்பட்டார். அவருக்கு ஒரு கால மாத்திரம் உண்டு. ஆனால் கவைத் தடிகளுடன் அவர் சுதந்திரமாகச் சுற்றித்திரிந்தார். இதர உறுப்பினர்களைப் போல நீர் அள்ளுவது உட்பட சகல வேலைகளையும் செய்தார். தோழர் குறுஸ் ஒரு விவசாயி. முகாமின் மிகச் சிறந்த சமையற்காரர். அவர் மதிய உணவுத் தயாரிப்பில் மிகச் சுறுசுறுப்பாக இருந்தார். அன்று முதல் ஒரு வார காலம் குதாகலமுடைய செம் போராளிகளுடன் மலை வாழ்வை அனுபவித்தேன். அது மறக்க முடியாத ஓர் அனுபவம்.

மலை வாழ்வு

பைக்கொல் பிராந்திய நிர்வாகத்துக்குப் பொறுப்பான் “தலைமையகங்கள்” சிலவற்றில் இந்த மலையடிவார முகாமும் ஒன்று. பைக்கொவில் கமரீன்ஸ் நோட்டே, கமரீன்ஸ்கூர், அல்பே, சோர்சோகொன், சட்டன்டுவான்ஸ், மஸ்பட்டே, என்ற ஆறுமாகாணங்கள் உள்ளன. அங்கு ஹசியென்டா என அழைக்கப்படும் பெரும் நிலப்பரப்புகளுக்குச் சொந்தமான

தென்னந்தோட்டங்கள் பல உள்ளன. அவை ஸ்பானிய ஆட்சியிடமிருந்து முதுசமாக பெறப்பட்டவை. நிலப்பிர புத்துவ அமைப்பு ஆதிக்கம் செலுத்தும் இந்த ஏழை விவசாயப் பிரதேசத்தில் பெரும்பாலான விவசாயிகள் குத்தகைக் காரர்கள்.

“முதலில் சாப்பிடுவோம்”, என்று தோழர் குறுஸ் சொன்னதும் எல்லாரும் தத்தம் கோப்பைகளை எடுத்துக் கொண்டனர். போதும் என்றளவுக்கு புத்தம் புதிய சோறு, மிளகாய் பதனிட்டு நன்கு பொரிக்கப்பட்ட இறைச்சி, தக்காளியும், இதர காய்கறிகளும், கடைசியில் பப்பாசிப் பழமும் பரிமாறப் பட்டன. மணிலாவிலும், இதர நகரங்களிலும் நெஸ்கபே சேர்ப்பது வழக்கம். அதற்கு மாருக பைக்கொலில் அங்கு உற்பத்தியான தூய்மையான கோப்பி பருகப் படுகிறது. சோற்றைத் தவிர அவர்கள் உணவில் பெரும்பகுதி விவசாயிகளின் அன்பளிப்பாகும். இந்த மதிய உணவுப் பட்டியிலிருந்து புதிய மக்கள் படை மக்களிட மிருந்து எத்தகைய ஆதரவைப் பெற்று வருகின்றதென் பதை கண்டு கொள்ளலாம்.

உணவை மெல்லும் அதேவேளை தோழர் ஞாலா திட்டரென எதையோ நினைத்துக் கொண்டு சற்றுக் கோப மாகக் கதைக்கத் தொடங்கினார். ஏப்ரலில் “நியூஸ்லீக்” சஞ்சிகை புதிய மக்கள் படை பற்றி சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டது. ஆனால் அது பயங்கரமானது. புதிய மக்கள் படை தினமும் கிழங்கு மாத்திரம் தின்பதாக அது கூறியது. அது பல வருசங்களுக்கு முன்.....

அந்த உண்டிச் சாலையில் கற்களால் அமைந்த ஒரு அடுப்பும், மூங்கில் கதிரைகளும் இருந்தன. ஒவ்வொரு பொருளும் மிக ஒழுங்காக அடுக்கப்பட்டிருந்தன. காலை, சுண்பகல், சிற்றுண்டி, இரவு உணவுக்கு யார் பாத்திரம் கழுவுவது, நீர் அள்ளுவது என்று அறிவிக்கும் கடமைப் பட்டியல் ஒன்று அங்கு தொங்க விடப்பட்டிருந்தது.

உணவு வேளைகள் எப்போதும் உவகை நிறைந்தவை. நகரங்களிலிருந்து வந்தவர்கள் அங்குள்ள நிலைமைகளை விபரமாகக் கூறுவர், அல்லது யாரோ ஒருவர் சமீபத்திய போராட்டம் ஓன்றில் தாம் ஈட்டிய சாதனைகளை பெருமையோடு தெரிவிப்பார்.

நான் அங்கு தங்கிய முதல் மூன்று நாட்களிலும் முக்கியமான மாநாடொன்று அம்முகாமில் நடைபெற்றது. இவ்வாண்டின் பின் ஆறுமாதகால நிதி சம்பந்தமான மாநாடு அது. நகரங்களில் கடமையாற்றும் தோழர்களும் அதில் பங்குபற்ற வந்திருந்தார்கள், மதிய உணவைத் தொடர்ந்து அது உடனடியாக ஆரம்பித்தது.

உண்டிச்சாலைக்கடுத்துள்ள இரண்டாவது பெரிய குடிசைதான் “மகளிர் படுக்கையறை.” அவர்கள் நெருக்க மாக இருந்தால் சுமார் பத்துப்பேர் அங்கு தங்கலாம். அங்கிருந்த பெரிய பலகையொன்று மேசையாகப் பாவிக்கப் பட்டது. இதனால் அது ஓரளவு நல்லமாநாட்டு மண்டபமாகக் காட்சியளித்தது. பைக்கொலின் இரண்டு மாவட்டநிதி அறிக்கைகள் ஒரு கரும்பலகையில் தொடுக்கப்பட்டிருந்தன. உணவு நேரங்கள் தவிர காலை எட்டு மணி முதல் இரவு பத்து மணிவரை மூன்று நாட்கள் மாநாடு தொடர்ந்து நடைபெற்றது.

முகாமுக்கு மின் வெளிச்சம் கிடையாது. இரவில் விளக்குகள் உபயோகிக்கப்படுகின்றன. “மகளிர் படுக்கையறையில்” விளக்கொளியில் அவர்கள் உற்சாகமான விவாதங்களை நடத்துவர். காதலர்கள், கவியாணங்கள் முதல் நகரங்களில் சட்ட விரோத நடவடிக்கைகளின் கஸ்டங்கள் வரை அவர்களது உரையாடல்கள் இடம்பெறும். அவர்கள் ஒவ்வொருவரையும் கவனமாகக் கேட்டு பரஸ்பரம் அறிவுரை வழங்குவார். ஒருவர் தனது சகாவை தேர்ந்து கொண்ட பின் அவர் ஓராண்டு காலம் கல்யாணத்திற்காக தயார் செய்வார் என அறிந்தேன். அக்காலத்தில் அரசியல்

ரீதியிலும், தனிநபர் ரீதியிலும் அவரவர் நம்பக் கூடிய வர்களா, ஒன்றுக இன்புமடன் வாழக்கூடியவர்களா, என்ற பிரச்சினைகளை எல்லாரும் கலந்து வாதிப்பார் திருமணம் முடிந்ததும் அவர்கள் ஒன்றுக வேறு முகாமுக்கு மாற்றப்படுவார். காதலர்களைப் பொறுத்தவரை மாற்றங்கள் செய்வதற்கு ஏதுவாக திருமணத் தேதி எல்லாராலும் நிர்ணயிக்கப்படும். ‘மலைகளில் எனது திருமணத்தை நடத்த நான் தயார் செய்கிறேன்’ என்று தோழர் ஞேலா மற்ற வர்களின் பொருமையைச் சோதிப்பது போல் புஞகத்துடன் கூறினார்.

புதிய மக்கள் படையின் வீரர்கள் மிகவும் இளையவர்கள். அங்கு 15வயதுப் பாலகர்களை அடிக்கடி காணலாம். பெரும்பாலானாலுமின் சராசரி வயது 20 ஆகும். 25—30 வயதுடையவர்கள் தான் அவர்கள் தலைவர்கள். அவர்கள் தமது வெகுஜன அடிப்படைக் கொள்கைகளை பேணுவதற் கான காரணங்களில் ஒன்று அவர்களது இளமை எனத் தோன்றுகின்றது. இளைஞர் கமிட்டி, மாதர் கமிட்டி விவசாயிகள் கமிட்டி போன்ற கமிட்டி முறைகளை அவர்கள் வரவேற்கின்றனர். அவை ஒவ்வொன்றிலும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஒருவர் இடம்பெறுவார். கல்வி நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பிரபுதுவு எதிர்ப்புப் போராட்டம், தேசிய ஜனநாயகப் புரட்சி முதலியலை பற்றிப் படிக்க கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

மூன்று அல்லது நான்கு மாதங்களில் இந்த கிராம ஸ்தாபன கமிட்டி உறுதியடைந்து வருகின்றது. இந்தக் கட்டடத்தை பூரண வளர்ச்சி பெற்ற வெகுஜன ஸ்தாபனங்களில் ஒன்று என அவர்கள் கூறுவார். இந்தக் கட்டடத்தில் கல்வி, சேமநலம், நிதி, முதலியவற்றுக்கான உப கமிட்டிகள் வாலிபர், மாதர், விவசாயிகள் கமிட்டிகளின் தலைமையில் நிறுவப்படுகின்றன. அதேசமயம் தற்காப்பு கமிட்டி ஒன்றும் அமைக்கப்படுகின்றது. இந்த கமிட்டியிலிருந்து புதிய மக்கள் படையின் வீரர்கள் சிருஸ்டிக்கப்படுகின்றனர்.

ஆரம்பத்தில் நியமிக்கப்பட்ட கமிட்டிகள் “ பூரண வளர்ச்சி பெற்ற ” ஸ்தாபனக் கட்டத்தில் தெரிவு செய்யப்படுகின்றன.

இதற்குச் சமாந்தரமாக பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி கிளீ ஓன்றும் ஸ்தாபிக்கப் படுகின்றது. கிராமக் கட்சிக் நிர்வாகக் கமிட்டியானது பூரண வளர்ச்சி பெற்ற வெகுஜன ஸ்தாபனங்கள், தேசிய ஜனநாயக முன்னணியின் பிரதேச கிளீ, ஜக்கிய முன்னணி, மக்கள் குடிப்படை ஆகியவற்றை வழிநடத்துகின்றது.

இந்தக் கூறுகள் சேர்ந்து ஒரு பூரட்சிக் கமிட்டியாக அமைகிறது. கிராமத்தில் இது அரசாங்க கிராமக் கவுன் சிலுக்கு பதிலாக ஓர் அதியுயர்ந்த அதிகார நிறுவனம் ஆகிறது.

புதிய மக்கள் படை விடுதலைக் கிராமங்களை ஓன்றன் பின் ஓன்றுக் கூறுவாக்கி இறுதியில் அவை ஒரே எல்லையின் அருகே அமையக்கூடியதாகச் செய்கிறது, இன்று பிலிப்பைன்சில் முழுக் கிராமப் பிரதேசத்தில் 20 வீதத்துக்கும் மேலான பரப்பு புதிய மக்கள் படையின் அதிகாரத்தில் உள்ளதாக அறிந்தேன்.

புதிய மக்கள் படை

மேலோட்டமாக புதிய மக்கள் படையை நாலு பிரிவு களாக வகுக்கலாம். ஒன்று அரை-சட்ட ரீதியான குழு. அது தாழ் நிலப் பகுதிகளிலும் நகரங்களிலும் நடவடிக்கை களை ஒழுங்கு செய்கின்றது. அதன் அங்கத்தவர்கள் சிலர் சட்ட ரீதியான ஸ்தாபனங்கள் மூலம் செயல்படுகின்றனர். உறுப்பினர்கள் பிஸ்டல்கள் அல்லது இதர மென்ரக ஆயுதங்களை வைத்திருப்பர். அவர்கள் கொரில்லா வீரர்களாக அணிதிரட்டப்படலாம்.

இரண்டாவது ஆயுதம் தாங்கிய பிரசாரக் குழு. இது (5 அல்லது 6 பேர்களையுடைய) குழுக்களாக இயங்குகின்றது. இது கிராமப் பகுதிகளில் அரசியல் ஸ்தாபனத்

துக்குப் பொறுப்பாக உள்ளது. இதன் அங்கத்தவர்கள் பகுதி நேர செம் போராளிகளாகவும் செயற்படுவர்.

மூன்றாவது முழு நேரச் செம் போராளிகள். கிரமப் படை (Regular Army) என்பது இதுவே. பைக்கொளில் (15 அல்லது 16 பேர்) பிளட்டூன் (Platoon) களாக இயங்குவது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் அவர்கள் 100 அரசு துருப்புகளுக்கு எதிராக தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடியவர்களாய் வளர்ந்து விட்ட தாக எனக்குச் சொல்லப்பட்டது.

நாலாவது கிராமங்களில் நிறுவப்படும் குடிப்படை. அவர்கள் பகலில் விவசாய வேலைகளில் ஈடுபடுவர். இரவில் கொரில்லாப் போரில் பங்கு பற்ற வர். பைக்கொல் பிராந்தியத்தில் தற்போது ஆயிரக்கணக்கான போராளிகளைக் கொண்ட கிரமப்படை இருக்கின்றது. குடிப்படை அரசியல்-இராணுவ பயிற்சியை முடித்து ஆயுதங்களாக காத்திருக்கும். ஆண்கள் பெண்களின் தொகை கிரமப் படையைப் போல் இரண்டு மூன்று மடங்காய் உள்ளதென நான் அறிந்தேன்.

இவற்றுடன் சில ஆண்டுகளின் மூன் நிறுவப்பட்ட “குருவிப் பிரிவு” (Sparrow unit) ஒன்றும் உள்ளது. தேசிய இராணுவத்தையும் அரசையும் சார்ந்த மக்களுக்கு தீங்குவிளைவிக்கும் தீய பிரகிருதிகளைக்கூடுதலாக செய்யவும், கால் நடைத் திருடன் போன்ற குற்றவாளிகளை தண்டிக்கவும், விரைந்து செயற்படும் விசேஷப் பிரிவு அது. இந்த அலகு மேற்குறிப்பிட்ட இரண்டாவது மூன்றாவது பிரிவுகளிலிருந்து அமைக்கப்படுகின்றது.

நகரங்களிலுள்ள புதிய மக்கள் படையின் கொரில்லா அலகுகள் ஒரே குழுவாகச் செயற்படும். முழுநேர ஊழியர் களாகவும் தரமுயர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் மேலும் பலப்படுத்தப்படுவர் என்றும் கேள்விப்பட்டேன்.

புதிய மக்கள் படையில் சேர்வதற்குமுன் ஒருவர் மக்கள் ஸ்தாபனம் ஒன்றில் குறைந்த பட்சம் ஆறுமாதம் வேலை செய்ய வேண்டுமென்பது நியதி.

முகாமிலுள்ள இனம் போராளிகளை கவனித்துவரும் தோழி நீ கிரமப் படையின் ஓர் உறுப்பினர். 30 வயது கூடிய அவருக்கு 1 வயதும், 2 வயதும் உடைய 2 புத்திரர் உண்டு.

அவர் அல்பே மாகாணத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி. 1976இல் புதிய மக்கள் படையில் சேர்ந்தவர். மக்கள் படையினர் சம்பாஷிப்பதற்காக கும் இல்லத்துக்கு அடிக்கடி வருவதாக அவர் தெரிவித்தார். கிராமிய ஸ்தாபனக் கமிட்டியில் “வெள்ளைப் பிராந்தியங்கள்” பற்றி தகவல் கொடுக்கும் தொடர்புப் பகுதியில் அவர் வேலை செய்தார். செத் போராளியாய் சேர்ந்தது முதல் பல தாக்கு தல் இயக்கங்களில் உற்சாகமாக பங்கு பற்றினார்.

“ஆரம்பத்தில் எனக்கு மிகவும் பயமாய் இருந்தது. ஆனால் இரண்டாவது தடவை அது பழகிப் போய்விட்டது. நான் மக்கள் படையில் சேர்ந்த முதல் தினம் தினம் தோழர்களுடன் ஒன்றாக வேலை செய்வதை ரசித்து வருகிறேன். எனது பிள்ளைகளை கிராமிய ஸ்தாபனம் கவனித்து வருகின்றது. நமது முகாம் தொலை இடத்துக்கு நகர்ந்தால் ஆறு மாதத்திற்கு ஒரு தடவைதான் அவர்களைச் சந்திக்க முடியும். கிராமத்துக்கு அண்மையில் உள்ளேபோது மாதம் ஒருமுறை சந்திப்பேன். சென்ற மாதம் நானும் பிள்ளைகளும் ஒன்றாக முகாமில் வாழ்ந்தோம்” அவருடைய கண வரும் அதே முகாமிலுள்ள ஒரு பழைய போராளியாவார்.

“நான் கிராமிய ஸ்தாபனத்தைச் சேர்ந்ததும் ஆண்களும் பெண்களும் சமமாக வேலை செய்ய முடியும் என்பதை முதல் தடவையாக அறிந்தேன். முகாமில் சகல வேலைகளும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் சமமாக பங்கிடப்

படுகின்றன..” தோழர் நீ ஆயுத-பிரசார-அலகின் உறுப்பினராக இருந்து, கிராமிய குடிப்படையினரை பயிற்றுகின்றார்.

இது செய்வது எனக்கு அவ்வளவு கண்டம் இல்லை. காரணம் விவசாயிகள் அடிப்படைப் பிரச்சினைகளை ஏற்கனவே அறிந்துள்ளதோடு எப்படிப் போகிறது என்றும் தெரிந்தவர்கள். 1983இல் போராளிகளுக்கு பொருள் கொள்வனவு செய்ய நகருக்குச் சென்ற போது அவர் அரசு படைகளால் கைது செய்யப்பட்டார். அப்போது அவர் ஒரு மாதக் கர்ப்பினி. அவர் தூக்கமில்லாமல் ஒரு வாரமாக விசாரணைக்கும் சித்திரவதைக்கும் ஆளாக்கப்பட்டார். கர்ப்பமான எட்டாவது மாதத்தில் மக்கள் படையின் ஆதரவாளனாக மாறிய குடியியல் உள்ளாட்டு பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஒருவரின் உதவியுடன் தப்பி வந்தார். மலையில் தமக்காகக் காத்திருக்கும் தோழர்களிடம் ஒரே ஓட்டமாக வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

குடியியல் உள்ளாட்டு பாதுகாப்புப் படை கொலைகள், பயங்கரவாதம் போன்ற வன்செயல்களில் அடிக்கடி ஈடுபடுவது உண்மைதான். ஆனால் அவர்கள் முன்பு கிராமங்களில் உதிரிப் பாட்டாளிகளாய் இருந்தவர்களே, அவர்களது சம்பளம் மிகக் குறைவு. புதிய மக்கள் படை உறுப்பினர் ஒருவரைக் கொன்றுலொழிய அவர்களுக்குச் சம்பளம் கிடையாது. சிலர் தமது துப்பாக்கிகளை நமக்கு விற்றுள்ளனர். அல்லது நமது அனுதாபிகளாக மாறியுள்ளனர். அவர்கள் இப்படையில் சேர்ந்த சம்பவங்களும் குறைவால்ல.

கல்வி நடவடிக்கைகள்

நம்பகரமான நீண்டகால யுத்த தந்திரத்தையும் உருப்படியான சமூக ஆராய்வையும், அடிப்படையாய் கொண்ட பல பாடநால்கள் நம்மிடம் இருப்பது நமக்கு குறிப்பாக மக்களை அணிதிரட்டுவதற்கு ஒரு பெரும் சக்தியாக உதவுகின்றது. இது பற்றி நான் மிகவும் பெருமைப் படுகிறேன்.

தேங்காப்பபாலுடன் வாழைப்பழத்தை சிற்றுண்டியாகத் தின்ற வண்ணம் தோழர் ரேவா தமக்குத் தாமே பேசுவது போல சொன்னார், பின்னர் தனது குடிசையிலிருந்து சில நூல்களை எடுத்து வந்தார். எல்லாரும் அடிக்கடி பாராட்டும் ‘அடிப்படை வெகுஜஸப் பாடநூல்’ ஒன்றும் அவற்றில் காணப்பட்டது. அது “பிலிப்பைன்ஸ் சமுதாயமும் புரட்சியும்” பற்றி ஆமாடோ குவே நேரே எழுதிய நூலின் எளிமையான சுருக்கமாகும். முன்னர் குறிப்பிட்டது போல இது பிலிப்பைன்ஸ் சமுதாய வரலாறு, நிலப்பிரபுத்துவம், ஏகாதிபத்தியம், அதிகாரத்துவ முதலாளித்துவம் அரை பிரபுத்துவ, அரை காலனி சமுதாயம், சமூகம் ஆகியவற்றை உள்ளடக்கியது.

இன்னேன்று கிராமிய ஸ்தாபனங்களிலுள்ள விவசாயிகள், மாதர், வாலிபர்களுக்காக எழுதப்பட்ட “சிறப்பு பாட நூல்”, ஆகும். “அடிப்படை ஊழியர் பாட நூல்”, “அடிப்படை கட்சி பாட நூல்.” என்பவை வேறு சிலவாகும். கட்சி உறுப்பினர்களுக்கான பாடநூல் இயக்கவியல் பொருள் முதல் வாதம், சரித்திரவியல் பொருள் முதல் வாதம், ஏகாதிபத்தியம், புதிய மக்கள் படை, பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி, ஐக்கிய முன்னணி பற்றிய பிரச்சினைகள், பிலிப்பைன்ஸ் மக்கள், அரசியல் பொருளா தாரம் பற்றிய வரலாறு, மக்கள் ஜனநாயகப் புரட்சி, உள்நாட்டு வெளிநாட்டு விவகாரங்கள் முதலிய 13 பகுதிகளை உடையது. அத்துடன் இடைக்காலப் படிப்புக்கும் மேற் படிப்புக்கும் உரிய நூல்களும் தயார் செய்யப்படுவதாகவும் கேள்விப் பட்டேன்.

விவசாயிகளின் கதைகள்

ஒரு நாள் முகாமிலிருந்து புறப்பட்டு, தாழ் நிலப் பகுதி விவசாயிகள் சிலரைச் சந்தித்தேன். அங்குள்ள கிராமிய கமிட்டியின் மாதர் பிலிவுத் தலைவியான 30 வயது மதிக் கத்தக்க ஓருவர் தமது சிசுவைத் தாலாட்டிக் கொண்டே தாம் எப்படி இந்தக் கிராமத்துக்கு வந்தார் என விளக்கினார்.

ஆரம்பத்தில் அவர் பைக்கொலில் ஒரு விவசாயியாக இருந்தார். குவேலோன் மாகாணப் பட்டினம் ஒன்றுக்கு வேலை செய்யச் சென்ற போது அங்கு வேலை செய்து கொண்டிருந்த இன்றைய கணவரை சந்தித்து கல்யாணம் செய்துகொண்டதாகக் கூறினார். பட்டண வாழ்வு பயங்கர மானது. அவரது கணவர் சீனருக்குச் சொந்தமான ஒரு சிறிய ஆலையில் வேலை செய்தார். அவரது நாளாந்த ஊதியம் 20 பெசோஸ் (ஒரு அமெரிக்க டாலர்) மட்டுமே. (சம்பளச் சட்டத்தின் பிரகாரம் குறைந்த பட்ச சம்பளம் 56 பெசோஸ்) ஒரு குழந்தை பிறந்ததும் அச்சம்பளத்தைக் கொண்டு அவர்களால் சீவிக்க முடியவில்லை. எனவே 12 பெசோஸ் சம்பள உயர்வு கோரி இதர தொழிலாளர்களுடன் சேர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார். உடனே தொழிற்சாலை மூடப்பட்டது. தொழிலாளர் அனைவரும் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். 1984ஜூன் மாதம் முழுக் குடும்பமும் கிராமத்துக்குத் திரும்பி போராட்டத்திற்கு மேல் போராட்டம் நடத்தி வந்தது. பைக்கொலின் ஆயுதப் போராட்டம் 1970இல் தொடங்கியது. இது 1968இல் மார்க்ஸிஜம்-லெனினிஜம்-மாாலை சேதுங் சிந்தனையின் அடிப்படையில் பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி புனரமைக்கப் பட்ட இரண்டு வருடங்களுக்குப் பின்னரும் புதிய மக்கள் படை நிறுவப்பட்ட ஓராண்டுக்குப் பின்னரும் ஆகும்.

இருந்தும் 1973இல் பைக்கொல் ஆயுதப் போராட்டம் மிக ஆபத்தான நெருக்கடியை சந்தித்தது. “நமது மிகக் கடினமான அனுபவம் இது” என்று தொடங்கினார் தோழர் காலோஸ்.

இது தள நிர்மாணம் சம்பந்தப்பட்ட ஒரு பிழையால் ஏற்பட்டது. ஆரம்பத்திலே தள நிர்மாணம் பற்றிக் கூறும் மாாலை சிந்தனையை வரட்டுத்தனமாக பின்பற்றியதன் விளை வாக கிராமிய சமூகங்கள் மத்தியில் ஸ்தாபன வேலைகளை முன்னேற்றச் செய்து அதை பேணி வளர்ப்பதற்கு முன் அவர்கள் மலைப் பகுதியில் செயற்கைத் தளமொன்றை

அமைத்து விட்டனர். இதனால் அரசு படைகளின் பரந்த தாக்குதலை எதிர்நோக்கினார். தளம் தனிமைப் பட்டது படைவீரர் ஊழியர்கள் பலரை இழந்தனர் என்று கூறினார் அவர். அந்தத் தோல்லி நமக்கு முக்கியமான ஓர் அனுபவமாகியது. அத்தவறை நாம் மீண்டும் இழக்கக் கூடாது. உயிர் தப்பிய ஊழியர்கள் சிலர் விவசாய ஸ்தாபனங்களை யும், சுயாட்சி வெகுஜன நிறுவனங்களையும், அமைக்க கூட்டு முயற்சி எடுத்தோம். பிலிப்பைன்ஸ் இன்னும் ஓர் அரை பிரபுத்துவ, அரைக் காலனி சமூகமாகவே உள்ளது. மாலை சிந்தனையிலும் யுத்த தந்திரத்திலும் பிலிப்பைன்ஸ் புரட்சியில் பிரயோகிக்கக்கூடிய அம்சங்கள் இன்னும் பல உண்டு. ஆனால் அவற்றை நாம் சும்மா பிரதி செய்துவிட முடியாது. உருப்படியான பிலிப்பைன்ஸ் நிலமைக்கு இசை வாக இந்த கருத்துக்களை சீர் செய்து கொள்வது நம்மைப் பொறுத்த வரையில் அவசியம்.

1974இல் பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவராக இருந்த ஜோஸ்மா சிசோன் (ஆமா டோ குவேறேறே) “நமது மக்கள் யுத்தத்தின் விசேச குணம்சங்கள்” என்ற தலைப்பில் தஸ்தாவேஜா ஒன்றை வரைந்தார். சீன ரக மக்கள் யுத்தத்தை பிலிப்பைன்ஸ் அப்படியே பிரயோகிக்க முடியாது. என அவர் நம்பினார். ஒரு தீவுக்கூட்டமாகத் திகழும் பிலிப்பைன்ஸின் புனியியல் ரீதியான பாதக அம் சத்தை புரட்சிப் போராட்டத்திற்கு சாதகமானதொன்றூய் மாற்ற வேண்டுமானால் சீன-ரக விடுதலைப் பிரதேசங்களுக்குப் பதிலாக “புலப்படாத விடுதலை பிராந்தியங்களை,” நிர்மாணிக்கும் ஒரு யுத்த தந்திரத்தை அவர் வகுத்தார். அதன் அர்த்தம் யாதெனில் ஒரு கிராமத்தை நமது செல் வாக்கின் கீழ் கொண்டு வந்தாலும் கூட இதர கிராமங்களிலிருந்து அது வித்தியாசமானதாய் தோன்றக் கூடாது. இந்தக் கிராமங்கள் பின்னர் ஒரு கொரில்லாப் பிராந்தி யத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்று அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டார்.

அத்துடன் பிலிப்பைன்சின் தேசிய இராணுவத்தை கலைக்க வேண்டுமானால் அதன் மத்தியில் தொடர்புகளை ஏற்படுத்தி மலைகள் சூழ்ந்த பிரதான தீவுகளில் சுய-சார்டு கொரில்லாபோராட்டங்களைத் தொடுக்கவேண்டும், அரசியல் தலை மத்தியப் படுத்தப்பட்டும், ராணுவ யுத்த தந்திரம் உண்முகப் படுத்தப்பட்டும், இருக்க வேண்டும்.

பைக்கொலிலுள்ள புதிய மக்கள்படை இந்த யுத்த தந்திரத்தின் அடிப்படையில் ஒருசில உறுப்பினர்களுடனும் 13 றைபிள்களுடனும் அதன் நடவடிக்கைகளை ஆரம்பித்தது.

10 ஆண்டு காலங்களில் தெற்கு தகாலோக் சார்ந்த வைப்பக்கொல் தலைநகரான மணிலாவுக்குள் ஊடுருவுதற்கான ஒரு கேந்திரப் பகுதியாகி மார்க்கோஸ் அரசுக்கு ஓர் அச்சுறுத்தலாக மாறிவிட்டது. வளைந்து கொடுக்கும் யுத்த தந்திர தந்திரோபாய் போராட்டங்களின் மூலம் 1984ஆம் ஆண்டு அக்டோபர் வரையில் சுமார் 100 பட்டணங்கள் அவர்கள் செல்வாக்கின்கீழ் கொண்டுவரப்பட்டன. அதே சமயம் 70,000 மக்கள் 1000க்கும் அதிகமான கிராமிய ஸ்தாபன கமிட்டிகளில் அணி திரட்டப்பட்டனர்.

1980இல் கரூரான மதிப்பீட்டு அறிக்கை ஒன்று வரையப்பட்டது, கடந்த 10 ஆண்டுகளில் அவர்களது தவறுகள் எவ்வாறு நிவர்த்தி செய்யப்பட்டன என்பது பற்றிய விபரங்கள் அதில் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த தல்தாவேஜூபைக்கொல் பிராந்தியத்தில் பிரசரிக்கப்பட்டது மாத்திரமல்ல, நாடு பூராவிலுமூன்றாவது தலைப்பிரதேசங்களிலும் விநியோகிக்கப்பட்டது. 1973 அடக்குமுறையின்போது சர்ன்டந்த மக்கள் படையின் முன்னால் உறுப்பினர்களை மீண்டும் போராட்டத்தில் சேருமாறு கோரி அவர்களுக்கும் அது அனுப்பிவைக்கப்பட்டது,

அவர்களது கள்ளங் கபடமற்ற வளைந்து கொடுக்கும் சிந்தனை முறையையிட்டு அவர்களது அனுபவங்களைக் கேட்டும்போது நான் அடிக்கடி ஆச்சரியப்பட்டேன், பிழையை

பிழையென்று வெளிப்படையாக விவாதித்து கூட்டாகவும் பூரணமாகவும் அவர்கள் பிரச்சனைகளைத் தீர்க்கின்றனர்.

“யாரேனும் ஒருவருடைய நூலை அல்லது சிந்தனையை, அல்லது அந்நிய அனுபவங்களை பிரதிசெய்வதன் மூலம் பிலிப்பைபன்ஸ் பூரட்சிக்கு உடனடித் தீர்வு ஒன்றை கண்டு விட முடியாது. வேறு எதையும் விட நடைமுறையிலிருந்து, வெகுஜனங்களை அணி திரட்டும் அனுஸ்டானத்திலிருந்து தான் அடுத்த யுத்தத்தை சிருஷ்டித்துக் கொள்ள முடியும். ஸ்தலமான ஆராய்வை அல்லது அனுஷ்டானம் இல்லாத தத்துவத்தை உபயோகிப்பது மார்க்ஸிசத்திற்கு விரோ, தமானது. எமது அனுபவக்குறைவின் காரணமாக மூன்பு நாம் பிறருடைய யுத்த தந்திரங்களையும், சித்தாந்தங்களையும் சார்ந்திருந்தோம். ஆனால் இன்று மக்களிடமிருந்து பெருமளவு அனுபவத்தை நாம் பெற்றுள்ளோம்.

ஸ்தாபனப்படுத்தும் முறை:

புதிய மக்கள் படை தாழ்நில விவசாயிகளையும் கிராமத்தாரையும் கடுமையாக வேலைசெய்து ஒவ்வொருவராக அணி திரட்டுகின்றது. இவ்வாறு அவர்கள் மக்களை அடித்தளமாகக் கொண்டு வெளியாருக்குப் புலப்படாத விடுதலைப் பிராந்தியம் ஒன்றை நிர்மாணிக்கின்றனர். பைக்கொலைப் பொறுத்தவரையில் பெரும்பாலான விவசாயிகள் தென்னநத்தோட்டங்களில் வேலை செய்யும் குத்தகைக்காரராவார். உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கு நிலப் பிரபுவிற்கும் மூன்றில் ஒன்று குத்தகைக்காரர்களுக்கும் கொடுப்பது ஒரு நீண்டகால நடைமுறை இந்த மூன்றில் ஒரு பங்கிலிருந்தே விவசாயி தனது செலவினங்கள் அனைத்தையும் ஈடுசெய்ய வேண்டும்.

கிராமங்களில் புதிய மக்கள் படையின் ஸ்தாபன நடவடிக்கைகளை மேற்போக்கில் மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

1. விவசாய வெகுஜன ஸ்தாபனங்களை நிறுவுவது
2. பிரதேச கட்சிக் கிளைகளை அமைப்பது
5. இராணுவ அணிகளைச் சிருஷ்டிப்பது.

ஆரம்ப கட்டத்தில் விசாரணை—பிரச்சாரப்பிளிவு ஒன்று (100 குடும்பங்களையும் 600 - 800 மக்களையும் கொண்டது) ஒரு கிராமத்துக்குச் சென்று மதிப்பீடு ஒன்றை நடத்துகின்றது.

பிலிப்பைபன்சில் தேசிய இராணுவம், பொலிஸ் அப் கீர்த்தி மிக்க குடியில் உள்நாட்டு பாதுகாப்பு படை உறுப்பினர்கள் ஓவ்வொரு கிராமத்திலும் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்தப் பாதுகாப்புப் படை என்பது பிலிப்பைபன்ஸ் அரசின் ஆலோசனையின்பேரில் ஆயுதபாணியாகக்கப்பட்ட ஒருவகை குடிப்படை அமைப்பாகும். இதில் உள்ளவர்கள் அப்பிராந்தியத்திலுள்ள குண்டர்கள், காடையர்களேயாவர். பிலிப்பைபன்சில் கிராமப்புறங்களில் ஏறக்குறைய அன்றூட்டம் நடக்கும் கொலை, கொள்ளொ, பணயம் வைத்தல், பயங்கரவாதம் அனைத்துக்கும் இக்குடியியல் படையே பொறுப்பாகும்.

மக்கள்படை உறுப்பினர்கள் முதலில் கிராமங்களில் வாழ்ந்து கிராம மக்களின் வேலைகளுக்கு உதவி செய்து எதிரிகள் யார்? நண்பர்கள் யார்? கிராமங்களின் குடும்ப அமைப்பு முறை யாது, அதன் முரண்பாடுகள் எவ்வ என்பது பற்றி ஆராய்கின்றனர். இந்த ஆரம்பக்கட்டத்தில் அவர்களுக்குப் பொறுமை மிக மிக அவசியம் என்று வற்புறுத்தப்படுகின்றது. இதற்குச் சில கிராமங்களில் இரண்டு அல்லது மூன்று ஆண் டு கள் தேவைப் படுகின்றது. கிராமங்களில் அவர்கள் நடமாட்டம் பற்றி உள்வாளிகள் தகவல் கொடுத்ததால் பல உறுப்பினர்கள் தமது உயிரையே இழந்தனர். இருந்தும் தமது ஆதரவாளர்களை அதிகரிக்கும் இந்தக் கூட்டம் மிக முக்கியமானதொன்றாகும்.

பைக்கொலில் பின்வரும் முறை பின்பற்றப்படுகின்றது. தம்முடன் பரிச்சயம் பெற்ற விவசாயி ஒருவருக்கு 100 தேங்காய் பறிக்கும்போது 10ஜ் ஒழித்துவிட்டு 90 பிடுங் கியதாகப் பிரபுவிடம் கூறித் தமது பங்கைப் பெறுமாறு ஆலோசனை கூறப்படுகின்றது. அவன் எடுத்த 10 தேங்காய் களையும் வேறுவழியில் விற்பனைசெய்ய மக்கள் படை அவனுக்கு உதவுகின்றது. இது முதலாவது கட்டம்.

இரண்டாவது கட்டத்தில் இவ்விவசாயிகள் மத்தியில் குழுக்கள் அமைப்பது படிப்பு வசதிகள் வழங்கப்படுகின்றது. இதற்கு ஆமாடோ குவேறென்றே எழுதிய ‘பிலிப்பைன்ஸ் சமுதாயமும் புரட்சியும்’ ஓர் அடிப்படை வெகுஜன பாட நூலாகக் கொள்ளப்படுகின்றது. ஒரு பாடநூலைப் பாவிக் கும்போது அதன் உள்ளடக்கத்தை எளிதாக பிரதேச மொழியில் விளக்குகின்றனர். அவர்கள் பிலிப்பைன்ஸ் வரலாற்றையும், நிலப்பிரபுத்துவம், ஏகாதிபத்தியம், அதிகார முதலாளித்துவம் பற்றிய மூன்று பிரச்சினைகள் என்பவற்றையும் படிக்கின்றனர். இந்தப் படிப்போடு விவசாயிகள் தம்மைப் பலப்படுத்திக்கொள்ள மக்கள்படை உதவுகிறது. இவ்வாறு நியாயமற்ற சாகுபடிப் பங்கீட்டுக்கு எதிராக அவர்கள் நிலப்பிரபுவுக்கு ஆட்சேபணை தெரிவிக்கின்றனர்.

“கசப்பான அனுபவத்திலிருந்து நாங் இன்னொரு பாடத்தையும் படித்துள்ளோம். கடந்த காலத்தில், விவசாயிகளுக்காக நிலப் பிரபுக்களுடன் பே.பச் சுவார்த்தை நடத்துவது, அவர்களிடமிருந்து நிலங்களை மீட்பது, அவற்றை விவசாயிகளுக்கு வழங்குவது போன்ற எல்லா விடயங்களையும் செய்து வந்தது. இதை நத்தார் கிழவன் (Santa Claus Method) முறை என்று நாம் சொல்வது வழக்கம். நிலப்பிரச்சினை என்பது விவசாயிகளுக்கே உரிய ஒரு பிரச்சினை. நிலப்பிரபுவுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தக்கூடிய வகையில் அவர்கள் கயேட்சையான விவசாய நிறுவனம் ஒன்றை நிர்மாணித்துக்கொள்வது முக்கியம். நிலப்பிரபு அவர்களை நசக்காமல், பக்கத்துணையாக இருந்து உதவுவது மக்கள் படையின் கடமை” என்று தோழர் கார்லோஸ் கூறினார்.

விவசாயிகள் குழுவொன்று சாகுபடி பங்கீட்டு விகிதத்தை மாற்றி உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கை விவசாயிகளுக்கு வழங்குமாறு நிலப்பிரபுவுடன் பேச்சுவார்த்தை நடத்தும். இதுவே புதிய மக்கள் படையில் நிலச்சீர் திருத்த வேலைத்திட்டம். இந்தக் கட்டத்தில் விவ-

சாயிகள் நூக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுவது இயற்கையே. இருந்தும் புதிய மக்கள் படையின் அதிகாரம் மலைப்பிரதேசத்தில் பலமாக இருந்தால் நிலப் பிரபுக்கள் இலகுவாகப் பேச்சுவார்த்தைக்கு உடன்படுவர் என்றும் எனக்குக் கூறப்பட்டது.

யதார்த்தத்தில் 1977 வரை நிலப்பிரபுக்கள் ராணுவதுருப்புகளைப் பயன்படுத்தி மிலேச்ச பயங்கரத்துடன் விவசாயிகளை நூக்கினர். ஆனால் 1979இல் புதிய மக்கள்படைபைக்கொளில் அதன் அதிகாரத்தைப் பலப்படுத்தியதுடன் நிலப்பிரபுக்களின் பொருளாதாரம் கடந்த சில ஆண்டுகளாக வீழ்ச்சியடைந்து தம்மீது வரிப்பழுவைச் சுமத்திவரும் மார்க்கோஸ் ஆட்சிக்கு எதிராக அமைதியின்மையும் அதிருப்பியும் நிலப்பிரபுக்கள் மத்தியில் வளர்ந்துள்ளதாகவும் சொல்லப்படுகின்றது. குடியில்லைநாட்டு பாதுகாப்புப் படையை கூவிக்கு அமர்த்தினால் அதற்குச் செலவு கூடுதலாகின்றது. பொருட்களும் அடிக்கடி களவு போகின்றது. ஆகவே இதிலும் பார்க்க புதிய மக்கள் படையின் நிலச் சீர்திருத்தத்தை ஏற்றுக்கொள்வது நல்லது என்று என்னைத் தொடங்கிய நிலப்பிரபுக்களும் உண்டு, என்றும் சொல்லப்பட்டது.

நேரடிச் சாகுபடியில் ஈடுபடாத நிலப்பிரபுகள் தமது நிலத்தின் நிர்வாகத்தை மேற்கொள்ளுமாறு புதிய மக்கள் படையைக் கோரியதாகவும், நான் கேள்விப்பட்டேன். பின்னர் அந்த நிலம்பங்கிடப்பட்டு கட்சிகளை முகாமையின் கீழ் நிலமற்ற விவசாயிகளுக்கும் அரசு படைக்கெதிரான சண்டையில் தியாகம் செய்த தோழர்களின் குடும்பங்களுக்கும் கொடுக்கப்படுகின்றது. புதிய மக்கள்படை இத்தகைய நிலப்பிரபுக்களை “விழிப்புற்ற நிலப் பிரபு ஒருவரை நான் சந்தித்தேன். பைக்கொள்விருந்து மணிலாவுக்குத் திரும்புமுன் அவரது வீட்டிலும் ஓரிரவைக்கழித்தேன்.

தற்போது அவர் நமது நண்பராய் இருப்பதால் நீங்கள் மிருதுவான படுக்கையொன்றில் ஒய்வெடுத்துத் தூங்க

முடியும் என்று மலையிலிருந்து என்னுடன் வந்த இளம் கொரில்லா சூறினான். நீண்ட பாதையொன்று படையிலிருந்து வாயிலுக்கு இட்டுச்சென்றது. அது ஸ்பானிய முறையில் அமைந்த ஒரு பெரிய மாளிகை. அந்த குளியலறை கூட (ஒரு யப்பானிய வீட்டின்) பத்துப்பாய் அறையிலும் பார்க்க விசாலமானது. “உங்கள் பிரயாணம் எப்படியிருந்தது? அவர்கள் அருமையான மக்கள் எனது மனைவியுடன் சென்று அவர்களை விரைவில் சந்திக்க விருக்கிறேன். ஆனால் அடிக்கடி அவர்கள் போய்விடுகின்றனர்” ... பிரகாசமான தூங்கும் மணிவிளக்கொளியில் ஒரு நீண்ட இரவைண வின்போது பெரிய இறைச்சித்துண்டொன்றைச் சாப்பிட்டுக் கொண்டே எனது கண்களை ஆச்சரியத்தால் அகல விரித்துக்கொண்டே அவரைச் செவிமடுத்தேன்.

“விளைவின் இந்த மூன்றில் ஒருபகுதிகூட எமக்கு ஒழுங்காகக் கொடுக்கப்படுவதில்லை. நிலச் சீர்திருத்தத்துடன் எமது வாழ்வு மேறும் மலர்ந்துள்ளது. இன்று நாம் தேங்காயை விற்கமுடியும். இதர காய்கறிகளையும் செய்கை பண்ண இயலும்.” பேச்சுவார்த்தைகள் எப்படி வெற்றி பெறுகின்றன என்ற எனது கேள்விக்கு விவசாயக் கமிட்டியின் பெண் உறுப்பினர் புன்முறைவோடு ‘நிலப்பிரபு மணிலாவில் வசிப்பதால் நாம் வேறு சிலருடன் சென்று கங்காணி யாருடன் பேசினோம். அவர் நிலப்பிரபுவுடன் யோசனை நடத்திய பின் இருவரும் எமது கோரிக்கைகளை விரைவில் ஏற்றுக்கொண்டனர். அங்கு எவ்வித இராணுவ துன்புறுத்த வூம் ஏற்படவில்லை. ஏன்? அவர்கள் நமது அதிகாரத்துக்கு இப்போது அஞ்சுகின்றனர். நமக்குத் தேவையான சமயத் தில் புதிய மக்கள் படை உதவிக்கு வருகின்றது.’’ என்று பதிலளித்தாள்.

‘தற்போது எமது புரட்சி முன்னேறிக்கொண்டிருக்கின்றது என நாம் உறுதியாக நம்புகிறோம். கூட்டு அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டால் அது விவசாயிகளுக்குச் சிறந்த வாழ்வைக் கொண்டுவரும் என என்னுகிறோம். இதை நமது அனுபவத்தில் இருந்து உணர்கிறோம்’.

பின்னர் அடுத்த கிராமம் ஒன்றுக்குப் போனேன். விவசாய நிறுவனத்தின் உறுப்பினரான ஒரு விவசாயி துண்டு ஒன்று மட்டும் அரையில் சுற்றிக்கொண்டு, நீர் எருமையால் நிலத்தை உழுதுகொண்டிருந்தார். அவர் என்னைப் பார்த்து “நான் 1980ல் தான் மக்கள் படையை முதன் முதலாகக் கண்டேன். அந்த நாட்களில் இந்தக் கிராமத்தில் குண்டர்கள் ஏராளம். எருமைகளும் இதர கால் நடைகளும் அடிக்கடி திருட்டுப் போயின. ஆனால் புதிய மக்கள் படை ஒருக்கால் இங்கு வந்ததும், அவர்கள் முற்றுக மாறிவிட்டனர். மார்க் கோஸ் அரசாங்கத்தில் பணம் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. ஆனால் மக்கள் படை அவற்றைக் கட்டுப்படுத்துகின்றது. எனது முத்த மகனுக்கு இப்போது 20 வயது. அவன் மக்கள்படைச் செம்போராளியாக உள்ளான். எதிர்காலத்தை நான் இப்பொழுதே அவனிடம் ஒப்படைத்து விட முடியும். அவனையிட்டு நான் பெருமைப்படுகிறேன்.” என்று கூறினார்.

இன்னொரு வயோதிப விவசாயியும் அவருடன் சேர்ந்து ‘நிலச் சீர்திருத்தத்தின் பின் கிராமத்தின் வாழ்வு நன்கு முன்னேறிவிட்டது என்பதில் சந்தேகமே இல்லை. எனது மகனை நான் உயர்நிலைக் கல்லூரிக்குக் கூட அனுப்பமுடியும். சில வருடங்களுக்கு முன் பிள்ளை ஒன்றுக்கு நோய் வந்தால் நாம் புதிய மக்கள் படையைச் சந்தித்து உதவி பெற்று வந்தோம். இன்றுள்ள புதிய நடைமுறையின் பிரகாரம் விவசாய வேலையில் வீவசாயிகள் பரஸ்பரம் உதவி புரிகின்றனர். நம்மைப் பாதுகாக்க ராணுவம் இருக்கிறது. நாம் எதிர்காலத்தை முன்னேடிப் பார்க்கிறோம். எத்தகைய ஒரு அரசாங்கம் அமைக்கப்படும் என்று நிச்சயமாக தெரியாது. ஆனால் புதிய மக்கள்படை அதன் முன்னணியில் நிற்கும். என்பது நிச்சயம்’ என்று சொன்னார்.

வரி வகுல்:

புதிய மக்கள் படையின் விடுதலைப் பிராந்தியங்களில் ஒரு தனித்தன்மை வாய்ந்த சீரமைக்கப்பட்ட வரி முறையை பிரதானமாக கிராம ஸ்தாபனக்கமிட்டி அமுல் செய்கிறது.

நிலச் சீர்திருத்தம், விவசாயிகளின் பாகம் மூன்றில் இரண்டாக மாறியமை. இவற்றுக்குப்பின் விவசாயிகள் ஐந்து வீதத்தை வரியாகச் செலுத்துகின்றனர். இருந்தும் இத் தொகை குடும்பத்தின் வருமானத்துக்கும். இதர நிலைமை களுக்கும் ஏற்ப வேறுபடுகின்றது. எவ்வித கஷ்டமுமின்றி இவ்வரியைச் செலுத்தும் வகையில் அது விதிக்கப்படுகின்றது. நிலப்பிரபுக்களைப் பொறுத்தவரையில் 10 வீதம் வரியாகப் பெறப்படுகின்றது. சேகரிக்கப்பட்ட வரிகள்:

1. (மருத்துவ செலவினங்கள் முதலியவற்றுக்கான) அவசரகால நிதி.
2. ராணுவ மயமாக்க எதிர்ப்பு இயக்கம் முதலியவற்றுக்கான நிதி.
3. (பட்டணத்தில் கூடும் கூட்டத்தில் பங்குபற்றும் விவசாயிகளின் செலவினங்கள், ராணுவ மயமாக்குதலுக்குப் பலியான குடும்பங்களுக்கான அன்பளிப்பு முதலியன) முழு நேர அமைப்பாளர்களுக்கான நன்கொடைகள்.
4. (கிராமத்தின் கல்வித்துறை நடவடிக்கைகளுக்கும் இதர ஸ்தாபன வேலைகளுக்குரிய) மத்திய நிதி.
5. பல்வேறு துறைகளுக்கான நிதி என ஐந்தாகப் பிரிக்கப்பட்டு பல்வேறு உபயோகங்களுக்காக ஒதுக்கப்படுகின்றன.

மின்டனுவோவில் விடுதலைப் பிரதேசங்களிலும் ஆல்லது அவற்றால் சூழப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள பெரிய வர்த்தக முயற்சிகளும் தங்கச் சுரங்கங்களும் உட்பட மரக்கம்பளிகள், சுரங்கக் கம்பளிகள், பெருந்தோட்டக் கம்பளிகள் பலவும் தொழில் முயற்சிகள் இடையூறின்றி நடைபெறுவதற்காக ஒழுங்கான வரி செலுத்தும் முறை ஒன்றை மேற்கொண்டுள்ளன. விவசாயி ஒருவர் வீட்டில் உணவு தயாரிப்பதற்காக உதவும் அதே வேளை ‘இராணுவ அதிகாரத்தையும் அரசியல் தளத்தையும் பயன்படுத்துவதையும் விட மக்களுடன் இயங்கியல் உறவுமுறை ஒன்றையும் வளர்த்துவதோம்.’ என்று கிராம ஸ்தாபனக் கமிட்டியின் நிதிக்குப் பொறுப்பான தோழியர் மரியா குறிப்பிட்டார்.

அமெரிக்க இராணுவத் தலையீடு

“அமெரிக்கா பிலிப்பைபன்சில் இராணுவ ரீதியில் தலையிடுவது நிச்சயம் எல்சல்வடோரிலும், கிறன்டாவிலும் நிகழ்ந்தவற்றைப் பார்க்கும்போது இது தெளிவு. ஒருகால் அத் தலையீடு நிகழ்ந்தால் அப்பொழுது நீண்டகால போராட்ட நிலைப்பாட்டை மேற்கொள்வோம்.” என்று உறுதியுடன் தெளிவித்தார் தோழர் கார்லோஸ். அவர் மட்டுமல்ல இப்பிரச்சினைபற்றி பாரதூரமாக விவாதிக்கும் பல உற்சாகிகளையும் நான் அங்கு சந்தித்தேன். அடுத்து, அமெரிக்க அரசுடன் சதி ஆலோசனை செய்து யப்பானிய அரசாங்கம் கொடுக்கும் பொருளாதார உதவியானது சர்வாதிகார அமைப்பை நீடிப்பதற்கு மாத்திரம் உதவும், என்று அவர் மேலும் கூறினார்.

அமெரிக்க முகவையின் வெளிவிவகாரக் கமிட்டி பிலிப்பைபன்ஸ் நிலைமைபற்றி 1984 அக்டோபரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் பிலிப்பைபன்ஸ் பற்றிய அமெரிக்க கொள்கை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. துரிதமாக வளர்ந்து வரும் பிலிப்பைபன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியினதும், புதிய மக்கள் படையினதும் செல்வாக்கிற்கு பெரும் முக்கியத் துவம் கொடுக்கும் இவ்வறிக்கை தேசிய ராணுவத்துக்குள் காணப்படும் ஊழலையும், சீரழிந்துவரும் அதன் தார்மீக உணர்வையும், கவனத்தில் கொள்ளுமாறு மார்க்கோஸ் அரசைத் தூண்டும் அதே வேளையில் தேசிய ராணுவத்தை சீர் செய்வது, அமெரிக்க ராணுவ ஆலோசனைகளை மீண்டும் கொணர்வது, உதவியை அதிகரிப்பது ஆகியவற்றின் அவசியத்தை மீண்டும் மீண்டும் வளியுறுத்தியுள்ளது.

இவ்வாண்டு மே மாதம் மத்திய புலனுய்துத்துறை பணிப்பாளர் கஸ்ஸே மணிலாவிற்கு விழுயம் செய்தார். அவரைத் தொடர்ந்து (பந்தோபஸ்துக்குப் பொறுப்பான) அமெரிக்க பாதுகாப்பு துணைச்செயலாளர் அர்மிற்றுஜ், சபையின் வெளிவிவகாரக் கமிட்டியின் ஆசிய-பசுபிக் துணைக் கமிட்டியின் தலைவரும் காங்கிரஸ் உறுப்பினருமான சொலார்ஸ் இருவரும் வந்தனர். அமெரிக்க அதிகாரிகள்

அடுத்துத்து விஜயம் செய்வது மார்க்கோஸ் அரசின்மீது அமெரிக்கா பலத்த நிர்ப்பந்தத்தை திணிப்பதைக் காட்டுகின்றது. தற்பொழுது அமெரிக்கா 15,000 ராணுவத்தினரை பிலிப்பைன்சில் நிறுத்தியுள்ளதோடு ராணுவத் தளங்களுக்காக 80,000 (ஹக்டர்) நிலத்தையும் சொந்தமாக்கியுள்ளது. “தோளோடு தோள்” (Balikatan) என்று சொல்லப்படும் கிராமமான அமெரிக்க - பிலிப்பைன்ஸ் கிளர்ச்சி எதிர்ப்புக் கூட்டு பயிற்சி நடவடிக்கை ஆண்டுதோறும் நடைபெற்று வருவதை யாவரும் அறிவர். ஆனால் இன்று அது மேலும் விரிவாக்கப்பட்டு வருவதை எவரும் கவனத்தில் கொள்ளாது இருக்க முடியாது.

இருந்தும், வளர்ந்துவரும் பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியினதும், புதிய மக்கள் படையினதும், பலத்துக்கு எதிராகவும், மார்க்கோசுக்கு பிந்தியகால நிலைமை சம்பந்தமான பிரச்சினைகள் பற்றியும் அமெரிக்க ஓர் உருப்படியான கொள்கையை வகுக்கமுடியாத நிலையில் இருக்கின்றது. (மார்க்கோஸ் அரசுக்கு எவ்வளவு ராணுவ பொருளாதார உதவிகளை அளித்து வருகின்றபோதிலும்)

ஒரு புதிய கட்டம் நோக்கி புதிய மக்கள் படை:

பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்ட 16ஆவது ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி அதன் மத்திய கமிட்டி இதழான ‘அங் பயான்’ 1984 டிசம்பரில் ‘சிறிதுவிருந்து பெரிதாக, பலவீனத்திலிருந்து பலமாக.....’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அது கூறுவதாவது;

‘இன்று ஆயுதமேந்திய, ஆயுதமேந்தாத போராட்டத் துறையிலும், பகிரங்க வெகுஜன இயக்கத்திலும் இரகசிய இயக்கத்திலும் நகரங்களிலும் நாட்டுப்புறத் திலும் கட்சியும் அதன் படைகளும் ஒரு தீர்க்கமான பாத்திரத்தைத் தொடர்ந்து வகித்து வருகின்றன’.

இந்தப் பிரமாண்டமான வளர்ச்சிக்கும், விருத்திக்கும் ஆதாரமான தரவுகள் பின்வருமாறு;

கட்சி உறுப்பினர் தொகை சென்ற ஆண்டு அறிவிக்கப்பட்ட 30,000 எண்ணிக்கையைத் தாண்டிவிட்டது. தீவுக்கூட்டம் பூராவும் புரட்சிகர வேலையின் சகல துறைகளிலும் அங்கத்தவர்கள் நியமிக்கப்பட்டனர்.

புதிய மக்கள் படையின் செம்போராளிகள் தொகையும் சென்ற ஆண்டு அறிவிக்கப்பட்ட 20,000 எண்ணிக்கையைக் கடந்துவிட்டது. 10,000க்கு மேலான உயர்சக்தி றைபிளாஸ் அவை ஆயுதபாணியாக்கப்பட்டுள்ளன. (நாட்டில் 73 மாகாணங்களில்) 59ல் 59 கொரில்லா அணிகள் இயங்குகின்றன.

கிராமங்களில் 6500ற்கு மேலான புரட்சிகர வெகுஜன ஸ்தாபனங்கள் நிறுவப்பட்டன. நகரப் பிரதேசங்களில் 350க்கு மேலான ஆலைகளிலும் முயற்சிகளிலும் 300க்கும் மேலான பாடசாலைகளிலும் கட்சி தலைமை வகிக்கின்றது, அல்லது சிறந்த செல்வாக்கு வகிக்கின்றது.

தற்பொழுது 60,000க்கு மேலான தேசிய ஐனநாயக வெகுஜன உற்சாகிகள் நாடுபூராகவும் பரந்திருக்கிறார்கள்.

பிலிப்பைன்ஸ் புரட்சியை ஒரு நீண்டகாலப் புரட்சியாகக் கருதி பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியும் புதிய மக்கள் படையும் அதை மூன்று கட்டங்களாகப் பிரித்துள்ளன. முதலாவது கட்டத்தை “யுத்த தந்திர தற்காப்பு” என வரையறுத்துள்ளனர். இக் கட்டத்தில் கட்சி, இராணுவம். தளங்கள் - இவற்றின் நிர்மாண வேலைகள் இடம்பெறும். இரண்டாவது கட்டம் “யுத்த தந்திர சமநிலை” ஆகும். இக்கட்டத்தில் அவை அரச படைகளை சமமாக எதிர் கொண்டு விடுதலைப் பிராந்தியங்களை மேலும் விரிவாக்கும் வேலைகள் நடைபெறும். மூன்றாவது கட்டம் “யுத்த தந்திர-எதிர்த் தாக்குதல்” ஆகும். இக்கட்டத்தில் அரசாங்க தரப்பை தனிமைப்படுத்தி நிலைமை மாற்றி அமைக்கப்படும்.

தற்பொழுது பிலிப்பைன்ஸ் மக்கள் யுத்தமானது யுத்த தந்திர - தற்காப்பின் மூன்று உப - கட்டங்களில் மூன்றாவதான தந்திரோபாய - எதிர்த் தாக்குதல் கட்டத்தை எட்டி யுள்ளதாகச் சொல்லப்படுகின்றது.

“அங் - பயான்” சமீபத்திய இதழ் ஒன்று இவ்விடயம் பற்றி பின்வருமாறு விளக்குகின்றது.....

நமது மக்கள் யுத்தத்தில் தள நிர்மாணப் போக்கானது இதர நாடுகளின் சிறப்பாக சீலை, வியட்னம் ஆகியவற்றின் அனுபவங்களிலும்பார்க்க வித்தியாசமான பல தனித்தன் மைகளையும் உடையது. மிகப் பெரியகூறு யாதெனில், நமது நாட்டில் ஒருமுகப்படுத்தப்பட்ட பாசிஸ அரசு யந்திரம் ஒன்று உள்ளது. அடுத்தது தீவுக்கூட்டமாக விளங்கும் புவி யியல் அமைப்பாகும். இவற்றின் காரணமாக நாம் முதலில் இத் தீவுக் கூட்டத்திலுள்ள பெரும்பாலான மாகாணங்களில் ஓரளவு நீடித்த கெரில்லா அமைப்புப் போக்கினுடாக செல்லவேண்டியுள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேலான ஆயுதப் போராட்டத்தின் பின்னர் 1981இல் யுத்த தந்திர தற்பாது காப்பினை முன்னேறிய உப கட்டத்தில் பிரயோகிக்கும் நிலை யில் தளப்பிரதேசங்களிலும் பார்க்க வேறுபட்ட வையாகத் கருதும் ஆரம்ப கொரில்லாத் தளங்களின் நிர்மாணத்தை நாம் சரியாக ஆரம்பித்துள்ளோம்.

சீனிலின் மக்கள் யுத்தத்தின் ஆரம்ப கட்டங்களில் நிதானமான தளப்பிரதேசங்கள் உடனடியாக ஸ்தாபிக்கப் பட்டன. இப்படி செய்ய முடிந்ததற்கான பிரதான காரணம் உள்நாட்டு பிறபோக்குவாதிகள் மத்தியில் காலத் துக்குக் காலம் நடைபெறும் யுத்தங்கள். பல ஏகாதிபத்திய வாதிகளின் ஆட்சியை நாட்டில் ஏற்படுத்தியதும் முற்றிலும் ஒருமுகப்படுத்தப்பட்ட அரசு யந்திரம் ஒன்று இல்லாததும் ஆகும். அடுத்தது சீனிலின் பரந்து விரிந்த எல்லைப் பரப்பாகும். வியட்நாமைப் பொறுத்தவரையில் பிரதான அம்சம் அதற்குப் பொதுப் பின்னணியாக சேவைசெய்த மக்கள் குடியரசு ஒன்று அதன் வட - அரைவாசியில் இருந்ததாகும்.

“அடுத்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளும் தீர்மான கரமானவையாக நிகழும். நமது அரசியல் தயாரிப்பு முடிவடைந்து கொண்டிருக்கின்றது. அதுவரை நமக்கு எல்லாம் தேவைப்படுகின்றன. சர்வதேச ஆதரவும் ஒருமைப்பாடும்

நமக்கு இன்றுபோல் என்றும் தேவைப்பட்டதில்லை". முகா மின் இதர உறுப்பினர்கள் சார்பில் பேசிய தோழர் கார்லோஸ் இவ்வாறு தமது உரையை முடித்தார். அன்று பைக்கொல் விடுதலைப் பிராந்தியத்திலிருந்து நான் புறப் பட்டேன். அப்பொழுது அவர்கள் எனக்கு ஒரு பிரியாவிடை அளித்தார்கள். நடிப்பும் பாட்டும் அடுத்தடுத்து நிகழ்ந்தன. பின்னர் எல்லாரும் சேர்ந்து சர்வதேச கிதத்தைப் பாடி வேண். என்னை அங்கு கூட்டிச்சென்ற பையன் "நாளைய தினம் நாம் இங்கிருந்து இடம் பெயர்கிறோம். ஏற்கனவே இங்கு இருவாரம் தங்கிவிட்டோம்." என்று கூறினான்.

பிளாஸ்டிக் தாள்களை அவன் ஜாக்கிரதையாக தைத்துக் கொண்டிருந்தான். பைக்கொலில் மழைகாலம் தொடங்குகிறது. அவர்கள் போகும்போது முதுகுப் பைகளிலுள்ள அவர்களது உடைகள் நனையாதிருக்க ஓவ்வொருவருக்கும் தேவையான நீர் புகா பைகளை அவன் தைத்தான். அந்த பிளாஸ்டிக் தாள்கள் விவசாயிகள் சிலரால் கொடுக்கப் பட்டவை. அப்பைகளில் ஒருசிலர் சேட்டுகள் தவிர வேறு ஒன்றுமில்லை. தமது முகாமை அவர்கள் "நகரும் தலைமையகம்" என்று குறிப்பிடுவர். இடம் பெயரும்போது அவர்கள் சட்டி, பாஜீ, தட்டு முட்டுகளுடன் சிலசமயம் எருமை களில் ஏறிக்கொண்டு அறிவித்தனர்.

"அடுத்தமுறை எம்முடன் ஆறுமாதம் தங்கவேண்டும்" என்று அவர்கள் கூறினார்கள். அவர்கள் எனக்கு அளித்த மனம் நிறைந்த உபசரிப்பை நினைத்து நன்றியுணர்வுடன் முகாமைவிட்டு நீங்கினேன். நான் புறப்படும்போது நகரி விருந்து சில புதிய தோழர்கள் வந்தடைந்தனர்.

அவர்களது எதிர்காலம் பற்றி:

புதிய மக்கள் படையை ஆங்கிலத்தில் New People's Army என்றும், சுருக்கமாக N. P. A. என்றும் சொல்வர். அந்த N. P. A. என்பதை Nice People Around என்று நகர மக்கள் அடிக்கடி கூறுவர். இவ்வாறு புதிய மக்கள் படையானது "சூழவுள்ள அருமையான மக்கள்" என்று

பிலிப்பைன்ஸ் மக்களால் அன்போடு அழைக்கப்படுகின்றது. மின்டாலோ அல்லது மணிலாவின் சேரிகள் அல்லது பாட்டான் ஆகிய இடத்திற்குச் சென்றாலும் அங்கு “புதிய மக்கள் படை வாழ்க்” Mabuhay Any N. P. A. என்ற சோகத்தைக் காண முடிந்தது.

ஆயுதப் போராட்டம் மலைப்பிரதேசங்களுடன் மட்டும் நின்றுவிடவில்லை. இன்று பிலிப்பைன்சில் விடுதலைப்போராட்டம் நகரங்கள், நாட்டுப்புறங்களில் போராட்டங்களை ஒன்றிணைத்து விரிவடைந்து வளர்கிறது. பத்திரிகையாளர்கள் அடிக்கடி “வெளிப்படுத்தி” எழுதுவதுபோல் ஆயுதமேந்திய யாரோ சிலர் மலைகளை வசப்படுத்தியிருக்கவில்லை, நான் சந்தித்த புதிய மக்கள் படையின் விவசாயிகள் - ஆண்களும், பெண்களும் தாயாரும் தந்தையரும்தான் அவற்றை வசப்படுத்தியுள்ளனர். அவர்கள் தமது எதிர்காலத்தை பணயம் வைத்து தாமாகவே எழுச்சி பெற்றவர்கள். காரணம் அவர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவு பெற்ற மார்க்கோஸ் சர்வாதிகாரத்தால் நியாயமற்ற முறையில் அடக்கி ஒடுக்கப்படுகின்றனர். இதர பிலிப்பைன்ஸ் மக்களின் துன்ப துயரங்களை தமது துன்ப துயரங்களாக கருதி ஆயுதங்களை ஏந்தியவண்ணம் அவர்கள் வர்க்கப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

அமெரிக்க மார்க்கோஸ் சர்வாதிகாரம் மிகமிக அஞ்சவது மக்களின் உறுதிப்பாட்டை, வெற்றியில் அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை தமது எதிர்காலத்தை எண்ணி போராட்டத்தில் குதித்து விட என்னைற்ற மக்களின் பலத்தை எண்ணியே ஆகும்.

ప్రాక్తుముడు ఉన్నావింపా.....
స్తోయాశీక్షు శ్రీ కృష్ణాంజలి లోక
దైవి కేశంబయాగ్రుం చర్మించు కుల
శాస్త్రపాపమితిల్లి ఉన్నా నెడుషయించె
గుణండ్ర జీవే త్తుభాపాక తుంబింపు
శుఖా కుంబి . శూయాభ్రా ప్రిథింపక
శుభ్రుమితింపు కుపట్ట . ప్రి ఉన
ప్రిపార్చె స్తోయ కేశంబాక్కుమి
స్తోయ శుభ్రుమితి ద్వితీయ ప్రాతింపు
శుభ్రుమి శుఖాలు శుఖ శుఖ్రుమి
శుఖ్రుమి . వ్యాధాపుషామిక్కుశుఖ్రు
శుఖ్రుమి . నొయార్షు నొయ
శుఖ శుఖ్రుమి . శుఖాలు ప్రాతింపు
శుఖ్రుమి శుఖాలు వ్యాధాపుషామి
శుఖ్రుమి శుఖ్రుమి శుఖ శుఖ్రుమి
శుఖ్రుమి . వ్యాధాపుషామిక్కుశుఖ్రు
శుఖ్రుమి . నొయార్షు నొయ
శుఖ శుఖ్రుమి . శుఖాలు ప్రాతింపు
శుఖ్రుమి శుఖ్రుమి శుఖ శుఖ్రుమి
శుఖ్రుమి . వ్యాధాపుషామిక్కుశుఖ్రు
శుఖ్రుమి . నొయార్షు నొయ
శుఖ శుఖ్రుమి . శుఖాలు ప్రాతింపు
శుఖ్రుమి శుఖ్రుమి శుఖ శుఖ్రుమి
..... వ్యాధాపుషామి శుఖ శుఖ్రుమి

.....“யாரேனும் ஒருவருடைய
 நூலை அஸ்வது சிந்தனையை அஸ்
 லது அந்நிய அனுபவங்களை பிரதி
 செய்வதன் மூலம் பிலிப்பைன்ஸ்
 புரட்சிக்கு உடனடித்தீர்வு ஒன்றை
 கண்டுவிட முடியாது. வேறு எதை
 யும் விட, நடைமுறைகளிலிருந்து
 வெகுஜனங்களை அணி திரட்டும்
 அனுஷ்டானத்திலிருந்துதான்
 அடுத்த யுத்த தந்திரத்தை சிருஷ்
 டித்துக்கொள்ளமுடியும். ஸ்தூல
 மான ஆராய்வை அஸ்வது
 அனுஷ்டானத்தை, இல்லாத தத்
 துவத்தை உபயோகிப்பது மார்க்
 விஸத்திற்கு விரோதமானது.

எமது அனுபவக் குறைவின்
 காரணமாக முன்பு நாம் பிற
 ருடைய யுத்த தந்திரங்களையும்
 சித்தாந்தங்களையும் சார்ந்திருந்
 தோம். ஆனால் இன்று மக்களிட
 மிருந்து பெருமளவு அனுப
 வத்தை நாம் பெற்றுள்ளோம்.